

தொடர்வலல் கிரெடிட் அனட் பினான்ஸ் பீ.எல்.சீ.				
30 செப்டெம்பர் 2020 இல் முடிவடைந்த காலப்பகுதிக்கான முக்கிய நிதியியல் தரவுகள் (கணக்காய்வு செய்யப்படாதது)				
ரூபா மில்லியனில்	01 ஏப்ரல் 2020ம் இரத்து 30 செப்டெம்பர் 2020ம் வரை	01 ஏப்ரல் 2019ம் இரத்து 30 செப்டெம்பர் 2019ம் வரை		
வட்டி வருமானம்	8,076	8,739		
வட்டிச் செலவு	(3,691)	(4,338)		
தேறிய வட்டி வருமானம்	4,386	4,401		
வர்த்தகப்படுத்தல் நடவடிக்கைகளிலிருந்தான இலாபம்/(நட்டம்)	26	13		
ஏனைய வருமானம்	597	875		
தொழிற்பாட்டு செலவினங்கள் (பெறுமதி இழப்பு நீங்கலாக)	(2,470)	(2,932)		
பெறுமதி இழப்பு	(1,270)	(1,110)		
வரிக்குமுன்னரான இலாபம்/(நட்டம்)	1,269	1,248		
வரிகள்	(753)	(447)		
வரிக்குப் பின்னரான இலாபம்/(நட்டம்)	516	801		
30 செப்டெம்பர் 2020 இல் உள்ளவாறு முக்கிய நிதியியல் தரவுகள்(ஒ (கணக்காய்வு செய்யப்படாதது)				
ரூ. மில்லியனில்	30 செப்டெம்பர் 2020ம் திகதியில்	30 செப்டெம்பர் 2019ம் திகதியில்		
சொத்துக்கள்				
காக மற்றும் வங்கி மீதிகள்	5,437	5,138		
அரசு பிணையங்கள்	5,218	5,379		
தொடர்பான தரப்பினரிடமிருந்து வர வேண்டியவை	-	-		
கடன்கள் (தொடர்பான தரப்பினரிடமிருந்து வரவேண்டியவை நீங்கலாக)	59,097	61,126		
பங்குரிமை மூலதனத்திலுள்ள முதலீடுகள்	1,973	2,052		
முதலீட்டுச் சொத்துக்கள் மற்றும் உண்மைச் சொத்துக்கள்	1,607	1,643		
சொத்துக்கள், பொறிகள் மற்றும் சாதனங்கள்	3,114	2,915		
ஏனைய சொத்துக்கள்	3,160	1,754		
மொத்தச் சொத்துக்கள்	79,607	80,007		
பொறுப்புக்கள்				
வங்கிகளுக்கு செலுத்தவேண்டியவை	15,431	10,802		
தொடர்பான தரப்பினருக்கு செலுத்தவேண்டியவை	-	-		
வாடிக்கையாளர்களிடமிருந்தான வைப்புக்கள் (சு)	44,404	50,009		
ஏனைய கடன்பாடுகள்	2,110	2,958		
ஏனைய பொறுப்புக்கள்	3,828	3,767		
மொத்தப் பொறுப்புக்கள்	65,774	67,537		
பங்குரிமை மூலதனம்				
கூறுப்பட்ட மூலதனம்	2,151	2,151		
நியதி ஒதுக்கு நிதியம்	3,323	2,990		
பிடித்துவைக்கப்பட்ட வருவாய்கள்	8,087	7,095		
ஏனைய ஒதுக்குகள்	273	234		
மொத்த பங்குரிமை மூலதனம்	13,833	12,470		
பங்கொன்றிற்கான தேறிய சொத்துப் பெறுமதி	43.49	39.21		
தேரீந்தெடுக்கப்பட்ட முக்கிய செயலாற்ற குறிகாட்டிகள்				
	30 செப்டெம்பர் 2020ம் திகதியில்	30 செப்டெம்பர் 2019ம் திகதியில்		
ஒழுங்குமுறைப்படுத்தல் மூலதனப் போதுமை (%)	உண்மை	தேவையானது	உண்மை	தேவையானது
அடுக்கு 1 மூலதன போதுமை விகிதம்	13.67	6.5	12.94	6.5
மொத்த மூலதன போதுமை விகிதம்	14.31	10.5	14.23	10.5
வைப்பு பொறுப்புக்களுக்கான மூலதன நிதிய விகிதம்	31.15	10	24.94	10
கடன் சொத்துப்படியலின் தரம் (%)				
மொத்தச் செயற்படாக் கடன்களின் விகிதம் (எ)		9.28		10.40
தேறிய செயற்படாக் கடன்களின் விகிதம் (எ)		0.19		2.36
மைய மூலதன விகிதத்திற்கான தேறிய செயற்படாக் கடன்களின் விகிதம்		43.66		57.81
ஒதுக்கு பாதுகாப்பு விகிதம்		97.91		79.24
இலாபத்தன்மை (%)				
தேறிய வட்டி இலாபம்		12.73		12.69
சொத்துக்கள் மீதான வருவாய்		2.59		2
பங்குரிமை மூலதனம் மீதான வருவாய்		7.72		13.37
வருமானத்திற்கான செலவு விகிதம்		53.92		64.06
திரவத்தன்மை (%)				
தேவையான திரவச் சொத்துகளுக்கான கிடைக்கத்தக்க திரவச் சொத்து (எ) (குறைந்தபட்சம் 100%)		250.91		153.79
வெளிவாரி நிதியத்திற்கான திரவச் சொத்துக்கள்		11.33		13.20
விஞ்ஞாபனத் தகவல்கள்				
கிளைகளின் எண்ணிக்கை		63		63
வெளிவாரி கொடுகடன் தரமிடல்		BBB		BBB
கடந்த 6 மாதங்களில் வீழ்க்கப்பட்ட ஒழுங்குமுறைப்படுத்தல் தண்டங்கள் (ஒ) தொகை (ரூ.மில்லியனில்)		NO		2
ஒழுங்குமுறைப்படுத்தல் வைப்புக் கட்டுப்பாடுகள் (ஒ)				
மொத்த வைப்புக்கள் மீதான உச்ச எல்லை (ரூ.மில்லியன்) வைப்புக்களின் அளவைக் குறைத்தல் மாதம் ¹ . காலாண்டு ஆண்டு ஒன்றிற்கு (ரூ.மில்)		NO		NO
வைப்புக்களை முடக்குதல் (ஐ)		NO		NO
ஒழுங்குமுறைப்படுத்தல் கடன்பாடுகள் கட்டுப்பாடுகள் (ஒ)				
மொத்த கடன்பாடுகள் மீதான உச்ச எல்லை (ரூ.மில்லியன்) கடன்பாடுகள் சொத்துப்படியல்கள் அளவைக் குறைத்தல் மாதம் ² . காலாண்டு ³ .ஆண்டு ஒன்றிற்கு (ரூ.மில்)		NO		NO
கடன்பாடுகளின் முடக்கம் (ஐ)		NO		NO
ஒழுங்குமுறைப்படுத்தல் கடன்வழங்கல் கட்டுப்பாடுகள் (ஒ)				
மொத்தக் கடன் வழங்கல் சொத்துப்படியல் மீதான உச்சஎல்லை (ரூ.மில்)		NO		NO
கடன்வழங்கல் சொத்துப்படியல்கள் அளவைக் குறைத்தல் மாதம்/ காலாண்டு ⁴ ஆண்டு ஒன்றிற்கு (ரூ.மில்)		NO		NO
புதிய கொடுகடன் வசதிகளை வழங்குதல் அத்துடன் ⁵ அல்லது ஏற்கனவே உள்ள கொடுகடன் வசதிகளின் தவணைக் காலத்தை நீடித்தல் மீதான கட்டுப்பாடுகள் (ஐ)		NO		NO
வேறு ஏதேனும் ஒழுங்குமுறைப்படுத்தல் கட்டுப்பாடுகள் (ஒ)		NO		NO
சான்றுருத்துல்				
நாங்கள், கொழ்வுல் கிரெடிட் மற்றும் பினான்ஸ் பீல்சிபிள் இன் பிரதான நிறைவேற்று அலுவலராக, நிதி கட்டுப்பாட்டாளராக மற்றும் இணைகுறியீடு அலுவலராகவுள்ள நாங்கள் கூட்டாக பின்வருவனவற்றை உறுதிப்படுத்துகின்றோம்.				
(அ) பெற்றொடுக்க கூற்றுக்கள் இவ்வகை மத்திய வங்கியினால் பரிந்துரைக்கப்பட்ட படிவம் மற்றும் வரைவிலக்கணங்களுடன் இணங்கிச் செல்லும் வீதத்தில் தயாரிக்கப்பட்டுள்ளன.				
(ஆ) இக்கூற்றுக்களில் அடங்கியுள்ள தகவல்கள் கணக்காய்வு செய்யப்பட்டவை எனக் குறிப்பிடப்பட்டுத்தானொழிய, உரிம்கொற்ற நிதி கல்பகிகளின் கணக்காய்வு செய்யப்பட்ட நிதியியல் கூற்றுகளிலிருந்து பிரித்தெடுக்கப்பட்டவையாகும்.				
கையொப்பமிடப்பட்டது	கையொப்பமிடப்பட்டது	கையொப்பமிடப்பட்டது		
ஆர்.எஸ்.எ.கொடகே	எம்.ஏ.டி.ஜே.தேவப்பிரிய	எம்.ஏ.டி.ஜே.தேவப்பிரிய		
பிரதம நிதித்துறை அதிகாரி	பிரதம நிறைவேற்று அதிகாரி	பிரதம நிறைவேற்று அதிகாரி		
2020 நவம்பர் 12	2020 நவம்பர் 12	2020 நவம்பர் 12		
கொழும்பு	கொழும்பு	கொழும்பு		
				
			COMMERCIAL CREDIT	
நகரக் கிளை - இல. 165, கின்சி வீதி, கொழும்பு 08. தொலைபேசி: 011 2 000 000 தொலைநகல்: 011 2 327 882				